

**நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து****ஆபத்தான நிறுவனங்கள்****அறிவிப்பு**

கீழ்க்கண்ட நபர் நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்தின் எல்லைக்குள் பின்வரும் தொழில் நிறுவனத்தை அமைத்துக்கொள்ள இக்கொம்யூன் பஞ்சாயத்தின் அனுமதி வேண்டுகிறார்.

வரிசை எண்	விண்ணப்பதாரரின் பெயர் மற்றும் முகவரி	நிறுவனம் அமைய உள்ள இடத்தின் முகவரி	உத்தேசிக்கப்பட்டுள்ள நிறுவனத் தயாரிப்பு/ செய்முறை	தேவையான மின்திறன்	ஆட்களின் எண்ணிக்கை
(1)	(2)	(3)	(4)	(5)	(6)
1	திரு. C. ராஜு, பங்குதாரர், ஷெட் எண் 25-A, வில்லியனூர் ரோடு, கோர்க்காடு கிராமம், நெட்டப்பாக்கம் கொம்யூன், புதுச்சேரி-605 110.	M/s. பாரத் இன்ஜினியரிங் இண்டஸ்ட்ரிஸ், மறு அளவை எண் 65/2 மற்றும் ஷெட் எண் 25-A, வில்லியனூர் ரோடு, கோர்க்காடு கிராமம், நெட்டப்பாக்கம் கொம்யூன், புதுச்சேரி.	டிரான்ஸ்பார்மர் ரேடியேட்டர், எம்.எஸ்., எஸ்.எஸ்., ஷீட் மெட்டல் பேப்ரிகேசன் மற்றும் டிரான்ஸ்பார்மர் அக்சஸ்ஸரிஸ்.	100 குதிரைத் திறன்.	9 (ஒரு பணிமுறை).

1973-ஆம் ஆண்டு புதுச்சேரி கிராமம் மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துக்கள் சட்டத்தின் மூலமாய் புதுச்சேரி ஒன்றியத்து ஆட்சிப்பரப்பில் அமுலாக்கப்பட்ட புதுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்துக்கள் (உரிமம் மற்றும் அனுமதி அளித்தல்) விதிகள், 1976, பிரிவு 11-ன் படி இத்தொழில் நிறுவனத்தை நிறுவுவதினால் உண்டாகும் ஆட்சேபணைகள் ஏதேனும் இருந்தால், அவற்றை இந்த அறிவிப்பு வெளியான தேதியிலிருந்து பத்து நாட்களுக்குள் நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் அவர்களுக்கு எழுத்து மூலமாய் தெரியப்படுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

குறிப்பிட்ட காலவரையறைக்குள் பெறப்பட்ட ஆட்சேபணைகள் நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்தால் பரிசீலிக்கப்படும்.

நெட்டப்பாக்கம், 2016 ஐநா செப்டம்பர் மீ சி உ.

**அ. மனோகர்,**  
ஆணையர்.

**NETTAPAKKAM COMMUNE PANCHAYAT**

*Nettapakkam, the 8th September 2016.*

**Dangerous Establishments****NOTICE**

The undermentioned person has requested permission to set up the following industry within the Nettapakkam Commune Panchayat limits as detailed below.

Sl. No.	Name and address of the applicant	Address of the industry site	Industry proposed	Power required	No. of workers
(1)	(2)	(3)	(4)	(5)	(6)
1.	Thiru C. Radjou, Partner, Shed No. 25-A, Villianur Road, Korkadu Village, Nettapakkam Commune, Puducherry-605 110.	M/s. Barath Engineering Industries, R.S. No. 65/2 and Shed No 25-A, Villianur Road, Korkadu Village, Nettapakkam Commune, Puducherry.	Transformer Radiator, MS, SS, sheet metal fabrication and transformer accessories.	100 H.P.	9 (One shift).

In conformity with rule 11 of the Puducherry Commune Panchayats (Grant of Licences and Permissions) Rules, 1976, promulgated in this Union Territory by the Puducherry Village and Commune Panchayats Act, 1973, objections, if any, to the setting up of the above industry, are invited to reach the Commissioner, Nettapakkam Commune Panchayat within ten days from the date of publication of this notice in the Official Gazette.

The objections, so received within the specified period will be considered by this Commune Panchayat.

**A. MANOHAR,**  
Commissioner.

#### உறுதிமொழிப் பத்திரம்

2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி (22-9-2016), புதுச்சேரி-605 102, திருவாண்டார்கோயில், புதுநகர், கதவிலக்கம் 3 கொண்ட இல்லத்தில் வசிக்கும் காத்தவராயன் அவர்களின் குமாரர் K. வெங்கடேசன் (Venkadesan) ஆகிய நான் எழுதிக்கொடுக்கும் உறுதிமொழிப் பத்திரம் யாதெனில்-

எனது பெயர், எனது பிறப்புச் சான்றிதழ் எண் M/1988/01464-ல் 'Venkadesan' என்றும், எனது பள்ளி மாற்றுச் சான்றிதழ் வரிசை எண் 050/2005-2006-ல் 'Venkadesan. K' என்றும், எனது ஆதார் அடையாள அட்டை எண் 9099 3392 8656-ல் 'கா. வெங்கடேசன் (K.Venkatesan)' என்றும், எனது வாக்காளர் அடையாள அட்டை எண் ZFD0004341-ல் 'வெங்கடேசன் (Venkatesan)' என்றும், எனது பழைய குடும்ப உணவுப் பங்கீட்டு அட்டை எண் 046489-ல் எனது பெயர் 'வெங்கடேசன்' என்றும் மற்றும் எனது புதிய நுண்ணறிவு குடும்ப உணவுப் பங்கீட்டு அட்டையின் விவர சான்றிதழ் அட்டை எண் 431618-ல் எனது பெயர் 'பாலகிருஷ்ணன்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கண்ட பெயர்கள் அனைத்தும் என்னுடைய பெயர்கள்தான், வெவ்வேறு நபர்களுடைய பெயர்கள் இல்லை என்று இதன்மூலம் உறுதியளிக்கின்றேன். இனிவரும் காலங்களில் நான் 'வெங்கடேசன் (Venkadesan)' என்றே அழைக்கப்படுவேன்.

மேற்படி, நான் அளித்த உறுதிமொழி சம்பந்தமாக ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் எனது சொந்த செலவில் தீர்த்துக்கொள்வேன் என்றும், அரசு எடுக்கும் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்படுவேன் என்றும் இதன்மூலம் உறுதியளிக்கின்றேன்.

புதுச்சேரி சான்றுரைஞர் முன்னிலையில் 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி கையொப்பமிடப்பட்டது.

998014

**K. VENKADESAN.**

#### AFFIDAVIT

I, Dinesh, son of Amul, residing at No. 31, Koil Street, Veerampattinam, Puducherry-605 007, do hereby solemnly affirm and sincerely state as follows:

I state that my original and correct name is 'Dinesh' and the same name is evidenced in my Birth Certificate issued by the Corporation of Chennai under Registration No. COC/1995/02/015/000315/0, dated 18-5-1995, Aadhaar Card, Elector's Photo Identity Card, Indian Bank Passbook and in my Driving Licence.

I state that I am also known by my home-calling name is mentioned as 'Arun (அருண்)' and the same name is evidenced in my Family Ration Card.

Further, I state that both the names 'Dinesh' and 'Arun' are denote one and the same person *i.e.*, referring myself only.

Hereinafter, I will be known as 'Dinesh' only.

All the abovesaid facts are true to the best of my knowledge and belief.

Solemnly and sincerely affirmed and signed before the Notary Public at Puducherry, on this 9th day of September 2016.

998108

**A. DINESH.**

#### AFFIDAVIT

I, Angeswari, wife of Amul, residing at No. 31, Koil Street, Veerampattinam, Puducherry-605 007, do hereby solemnly affirm and sincerely state as follows:

I state that my original and correct name is 'Angeswari' and the same is evidenced in my Aadhaar Card, Voter's Identity Card, Bank Passbook and in my Government of India Fisheries Identity Card.

I state that I am also known by my home-calling name is mentioned as 'Annammale (அன்னம்மாள்)' and the same name is evidenced in my Family Ration Card.

Further, I state that both the names 'Angeswari' and 'Annammale' are denote one and the same person *i.e.*, referring myself only.

Hereinafter, I will be known as 'Angeswari' only.

All the above facts are true and correct to the best of my knowledge and belief.

Solemnly and sincerely affirmed and signed before the Notary Public at Puducherry, on this 9th day of September 2016.

998109

**A. அங்கேஸ்வரி.**